1986 நவம்பர் 18] [பேரவைத் தலைவர்]

எனவே, வேட்பாளர்கள் நியமனத்தாட்களை 19-11-1986 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் பேரவைச் செயலாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும். நியமனத் தாள்கள் வேண்டுவோர் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

நியமனத் தாள்கள் 20-11-1986 வியாழக்கிழமை காலை 11-00 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விலகிக் கொள்ள விரும்புகிற வேட்பாளர்கள் 20-11-1986 வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விலகிக் கொள்ளலாம்.

நியமனம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு, அதாவது மூன்றுக்கு மேற்படுமாயின் 22-11-1986 சனிக்கிழமை காலை 9 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையே சென்னை கோட்டையில் இருக்கும் குழுக்கள் கூடும் அறையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

(இ) கவன ஈர்ப்பு தள்ளிவைக்கப் பெறுதல்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. செ. செம்மலை அவர்கள் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் வேறு ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்படும்.

4. கவன ஈர்ப்பு.

திருச்சி மாவட்டம், துறையூரில் கதர் வாரிய கண்டசாரி சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொடுத்த விவசாயிகளின் பாக்கிகளைத் தீர்த்து வைத்தல்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருவாளர்கள் வி. தங்கவேலு, இரா. தாமரைக்கனி ஆகியோர் ஒரே பொருள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாண்புமிகு சத்துணவு, சமூக நலம் மற்றும் கதர் துறை அமைச்சரின் கவனத்திற்கு அதைக் கொண்டு வருவார்.

(திருவாளர்கள் வி. தங்கவேலு, இரா. தாமரைக்கனி ஆகியோர் இருப்பிடத்தில் இல்லாததால், திரு. என். எஸ். வி. சித்தன் அது குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்க்க அனுமதிக்கப் பட்டார்.)

திரு. என். எஸ். வி. சித்தன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, '' திருச்சி மாவட்டம், துறையூரில் கதர் வாரியத்தின் மூலம் இயங்கி வந்த கண்டசாரி சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொடுத்த விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்படாத

தால் அப்பகுதி விவசாயிகளிடம் ஏற்பட்ட நிலை குறித்த, அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு சத்துணவு, சமூக நலம் மற்றும் கதர் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரவை முன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன்.

அறிக்கை.

திருச்சி மாவட்டம் துறையூர் கண்டசாரி சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால், 21-9-1965ல் பதிவு செய்யப்பட்டு 24-8-1965ல் பணி துவங்கியது. இச்சங்கத்தில் 432 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் மொத்தப் பங்குத் தொகை ரூ. 76,000 ஆகும். இச்சங்கத்திற்கு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ரூ. 1.00 இலட்சம் நடைமுறை மூலதனக் கடனாகவும், ரூ. 3.98 இலட்சம் முதலீட்டுக் கடனாகவும் வழங்கியுள்ளது.

இச்சங்கம் ஆரம்ப காலத்திலிருந்து அதாவது 24-8-1965 முதல் 11-1-1975 வரை 9 நியமன உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் சங்கம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கியதால் இதன் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டது. 12-1-1975 முதல் தனி அலுவலர் நியமிக்கப்பட்டார். எனினும் தனி அலுவலர் பொறுப்பேற்று இரண்டாண்டுகளுக்குப் பிறகு உறுப்பினர்கள் ஒத்துழைப்பின்மையால் இச்சங்கம் சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக சங்க வேலைகள் நடைபெறாமல் போயிற்று. வசூலிக்கப்படவேண்டிய இனங்கள் வசூல் செய்ய இயலாத நிலையும் கொடுக்கப்பட வேண்டிய இனங்கள் கொடுக்க இயலாத நிலையும் ஏற்பட்டது.

எனவே தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1961 பிரிவு 66-ன் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலரின் பரிந்துரையின் படி, 19-4-1978-ல் சங்கம் கலைக்கப்பட்டு, அன்று முதல் கலைத்தல் அலுவலர், சங்கத்தின் பொறுப்புக்களை ஏற்றார். அப்போது ரூ. 4,35,367.14 மொத்த நட்டம் சங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. கலைத்தல் அலுவலர் பொறுப்பேற்ற பிறகு சங்கத்திற்கு வர வேண்டிய பாக்கி நிலுவைத் தொகைகளை வசூல் செய்து முன்னுரிமையாக வாரியக் கடனின் பொருட்டு அசலில் ரூ. 55,000 மும் வட்டியின் பொருட்டு ரூ. 23,000-ம் ஆக மொத்தம் ரூ. 78,000 வாரியத்திற்கு செலுத்தியுள்ளார். இன்றைய தேதியில் வாரியத்திற்கு வட்டி மற்றும் அபராத வட்டியும் சேர்த்து சங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 5,19,460 ஆகும்.

1986 நவம்பர் 18] [திரு. ஆர். சௌந்திரராஜன்]

மேற்படி சங்கம் துவங்கிய பிறகு 1969-70-லும், பிறகு 1974-75 மற்றும் 1975-76 ஆகிய ஆண்டுகளிலும், விவசாயிகளிட மிருந்து மொத்தம் 1,938 டன் கரும்பு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.

1971-72 முதல் 1973-74 ஆகிய ஆண்டுகளில் இயந்திரக் கோளாறினால் சங்கம் செயல்படவில்லை. 1976-77 மற்றும் 1977-78 ஆகிய ஆண்டுகளில் சங்கம் செயலிழந்தது. 1978 ஏப்ரல் திங்களில் கலைத்தல் அலுவலர் பொறுப்பேற்றார். சங்கத் தால் கொள்முதல் செய்யப்பட்ட கரும்பின் மதிப்பு ரூ. 1,00,982.98 ஆகும். இதில் 1969-70-ல் ரூ. 28,160.00-ம், 1975-76-ல் ரூ. 14,728.28-ம், 1976-77-ல் ரூ. 12,174.40-ம் ஆக மொத்தம் ரூ. 55,051.68, இவ்விவசாயிகளுக்குக் கொடுக்கப் பட்டு தற்போது ரூ. 45,931.30 மட்டுமே நிலுவையாக உள்ளது. பிறகு சங்கம் செயலிழந்ததால் ரொக்க ஆஸ்திகள் ஏதும் இல்லா மையால் நிலுவையைத் தீர்க்க இயலவில்லை.

இன்றைய தேதியில் கரும்பு கொடுத்த சங்க உறுப்பினர் களுக்கு ரூ. 45,931.30 கொடுக்கப்படவேண்டியுள்ளது. இவற்றின் வட்ட வாரியான நிலுவை விவரம் கீழ் வருமாறு:—

வ.எண்.	வட்டம்.	சங்க உறுப்பினர் கள் (கரும்பு உற்பத்தியாளர்கள்).	ரூபாய்.
(1)	(2)	(3)	(4)
1	துறையூர் வட்டம்	10	14,081.22
2	திருச்சி வட்டம்	5	6,104.68
3	லால்குடி வட்டம்	5	12,648.93
4	முசிறி வட்டம்	3	7,301.34
5	பெரம்பலூர் வட்டம் ..	4	5,795.13
	மொத்தம் ..	27	45,931.30

மேற்படி பாக்கித் தொகையான ரூ. 45,931.30-ஐக் கொடுக்க சங்கத்தில் தற்போது ரொக்கத் தொகை ஏதுமில்லை. ஆயினும் சங்கத்திற்குச் சொந்தமான கட்டிடம் மற்றும் நிலம் ஆகியவைகளின் மதிப்பு தற்போது சுமார் ரூ. 8 இலட்சம் என மதிப்பிடப்படுகிறது. இவைகளை விற்பனை செய்து, வாரியக்

கடன்களைத், தீர்க்கவும், கரும்பு விநியோகம் செய்த சங்க உறுப்பினர்களுக்கு விவசாயிகளுக்குச் சேரவேண்டிய பாக்கிகளைத் திருப்பிக் கொடுக்கவும், தக்க துரித நடவடிக்கைகள் வாரிய அறிவுரைப்படி சங்கக் கலைத்தல் அலுவலரால் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கரும்பு கொடுத்த சங்க உறுப்பினர்களுக்கு (விவசாயிகளுக்கு) கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகள் விரைவில் தீர்க்கப்படும்.

திரு. என். எஸ். வி. சித்தன் : மாண்புமிக்க பேரவைத் தலைவரவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களாலே கொடுக்கப்பட்டு இருக்கிற இந்த விரிவான அறிக்கையிலே இந்த ஆலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து கிட்டத்தட்ட நஷ்டத்திலே இயங்கி வருவதாகவும் இயந்திரக் கோளாறு காரணமாகவும் இந்தக் கூட்டுறவுச் சங்கம் செயலற்று இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் அதே நேரத்திலே 1976—77-ம் ஆண்டு முடிய விவசாயப் பெருமக்களிடம் வாங்கிய கரும்புக்காக சுமார் ரூ. 45,931.30 மட்டுமே நிலுவையாக இருக்கின்றது என்று விவர அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்றது. நான் பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் பெருமகனார் அவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏற்கெனவே கடனாளியாகப் பிறந்து, கடனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, கரும்புக்கு அதிக விலை கேட்டுக்கொண்டிருக்கின்ற விவசாயிகளின் தொகையான ரூ. 45,931-ஐ பல ஆண்டுகளாக நிலுவையாக வைத்திருக்க காரணம் என்ன ? வாரியம் இந்தத் தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றதா ? இந்தத் தொகையை ஏதாவது ஒரு விரைவான ஏற்பாட்டின் மூலமாகக் கொடுக்க முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

இந்த அறிக்கையிலே பாக்கிகள் விரைவில் தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த விரைவில் என்பது நம்முடைய உள்ளாட்சி மன்றத் தீர்மானம் போல இருந்து விடக்கூடாது என்ற அளவில், எப்போது கொடுக்கமுடியும் என்று இங்கே சொல்வார்களேயானால் அது பயனுள்ளதாக இருக்குமேயொழிய வேறல்ல. அது எந்த தேதியில் கொடுக்கப்படும் என்பதனை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதனை அறிவிப்பார்களா என்று கேட்டுக் கொள்கிறேன்.

(முற்பகல் 10—50)

மாண்புமிகு திரு. ஆர். சௌந்தராஜன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, துறையூரில் கதர் வாரியத்தின் மூலம் இயங்கி வந்த கண்டசாரி சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு

சரியாக, நல்லமுறையில் இயங்காததால் அதை நல்ல முறையில் இயங்க வைப்பதற்காகப் பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தகுந்த பலன் தராததால் அது மூடப்பட வேண்டுமென்ற நிலையில் அதற்கான நடவடிக்கைகள் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தில் எந்த அளவு நிலைமைகள் இருக்கின்றனவோ அதற்கு ஏற்ப கையாளப்பட்டிருக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு உடனடியாக தரப்பட வேண்டிய பணம் தரப்படாமல் சொத்துக்களை விற்று வழங்க வேண்டுமென்ற நிலை உருவானது. அதை விற்கக் காலதாமதம் ஆனதால்தான் ரூ. 45,931.30 கொடுக்கப்படாமல் இருந்தது. நேற்றைக்கு இதுகுறித்து என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதைத் திருப்பிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.

5. அறிக்கை அளித்தல்.

பொது நிறுவனங்கள் குழு.

டாக்டர் கே. சமரசம் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பொது நிறுவனங்கள் குழுவின் கீழ்க்காணும் அறிக்கையைக் குழுவின் தலைவராகிய நான் இந்தப் பேரவைக்கு அளிக்கின்றேன்.

"1960–61 மற்றும் 1962–63 முதல் 1969–70 வரையிலான ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசுக் கணக்குகள் குறித்த பொது நிறுவனங்கள் தொடர்பான பத்திகள் பற்றிய குழுவின் (1982–83) இருபத்தி மூன்றாவது அறிக்கையில் கண்டுள்ள பரிந்துரைகளின் மீது அரசு மேற்கொண்டு எடுத்த நடவடிக்கை பற்றிய மேற்படி குழுவின் முப்பத்தி நான்காவது அறிக்கை"

6. அரசினர் தீர்மானங்கள்.

(அ) பாரதியார் பல்கலைக் கழகப் பேரவை—உறுப்பினர்கள் தேர்தல்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன் :—